

விபஸ்ஸனா

செய்தி மடல்

(விபஸ்ஸனா : ஸயாஜி ஊபாகின் வழிமரபில், திரு சத்திய நாராயண கோயங்கா அவர்களால் போதிக்கப்படும் தியான முறை)

மலர் - 7, திதி - 6, ஏப்ரல்-2014,

தமிழ் மாதப் பத்திரிகை

ஒரு மடலின் விலை - ரூ 2.50

ஆண்டு சந்தா - ரூ 30

விபஸ்ஸனா தியான மையம்

தம்ம சேது, சென்னை,

தமிழ்நாடு

நான்தீந் சாருஷ

து. சுத்ய நாராயண கோயங்கா

தம்ம வாக்கு

ஸப்பே ஸங்காரா அனிச்சாதி,
யதா பஞ்ஞாய பஸ்ஸதி;
அத நிப்பிந்ததி துக்கே,
ஏஸ மக்கோ விகத்தியா.

கூட்டுப்பொருட்கள் யாவும் நிலையற்றதே ஆகும்.
"உண்மையான ஞானத்துடன் இதை
உணர்ந்தறியும் ஒருவர் துன்பத்திலிருந்து
விடுபட்டவர் ஆகிறார். இதுவே
தூய்மையடைவதற்கான வழி.

தம்மபதம் 277

ஞானம் என்றால் என்ன? சரியான புரிதலே ஞானம் எனப்படும். மேற்போக்கான வெளித்தோற்ற உண்மைகளைப் பற்றிய அறிவு மட்டும் உண்மையான ஞானம் ஆகிவிடாது. இறுதியான உண்மையைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, நாம் வெளித்தோற்ற மெய்ப்பாட்டை அதன் அடிமட்டம் வரை ஊடுருவ வேண்டும்.

விலைமதிப்பற்ற நகைகளைப் பார்க்கும் ஒரு சூழ்ந்தை, அவற்றை மனங்கவரும் வண்ணக் கற்கள் என்றுதான் நினைத்துக்கொள்ளும். ஆனால், ஒரு அனுபவம்வாய்ந்த நகை வியாபாரியோ, தனது தேர்ந்த பார்வையினால், ஒவ்வொரு நகையையும் மிகச்சரியாக மதிப்பீடு செய்யும் பொருட்டு அதில் உள்ள குறை நிறைகளை சீர்தூக்கிப் பார்ப்பார். அதைப் போன்றே, அறிவாளிகள் மேற்போக்காக மட்டும் நோக்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு சூழ்நிலையிலும், அவர்கள் ஊடுருவும் உள்ளறிவால் அடிமட்டம் வரை சென்று, உள்ளார்ந்திருக்கும் நுண்ணிய உண்மைகளை மிகச்சரியாக உணர்ந்தறிவார்கள். இவ்வாறாக ஒவ்வொரு சூழ்நிலையிலும் முழு உண்மையை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளும் திறனையே "தெள்ளறிவு" (ஞானம்) என்கிறோம்.

ஞானம் மூன்று வகைப்பட்டது. முதலாவதானது ஸாதமயா பஞ்ஞா, அதாவது, பிறர் எடுத்துரைத்தவற்றைக் கேட்பதினாலோ, படிப்பதினாலோ ஏற்படும் அறிவு. இரண்டாவது சிந்தாமயா பஞ்ஞா, அதாவது, சிந்தித்து உணரும் நுண்ணறிவு; தனது சொந்தத் திறன்களாகிய காரணங்களை அனுமானிக்கும் திறன் மற்றும் விவேகம் இவற்றைக் கொண்டு, பெறப்பட்ட அறிவு; பகுத்தறிவிற்குட்பட்டதா, முறையானதா என்று சோதித்து அறியும் அறிவு.

ஞானத்தின் இந்த இரு வகைகளும் முழுவதுமாக உபயோகமில்லாதவை என்று சொல்லிவிடமுடியாது. எனினும், இவை இரண்டும் பிற்றரப் பெறப்பட்டவை; ஆகையால், பெரும்பாலும் இவை நிலைபெற்ற பயன்தா இயலாத சிந்தைசார்ந்த அறிவாகவே அமையும்.

பாவனாமயா பஞ்ஞா எனப்படும் மூன்றாவது வகை, அனுபவித்து அறியும் தெளிந்த அறிவாகும். இது நமது உடல் உணர்ச்சிகளை நாமே சொந்தமாக அனுபவிப்பதன் அடிப்படையில் நமக்குள்ளேயே வெளிப்படும் தெள்ளறிவு ஆகும். இந்தத் தெள்ளறிவு

மும்பையிலுள்ள குளோபல் விபஸ்ஸனா பகோடாவில் மாதாஜியின் முன்னிலையில் மாபெரும் 1 நாள் முகாம்கள்: 2014

புத்த பெளர்னைமி: மே 18, 2014, ஞாயிறு, ஆஸாட் பெளர்னைமி: ஜூலை 13, 2014. கோயங்காஜியின் நினைவு நாள்: செப்டம்பர் 28, 2014.

நேரம்: காலை 11 முதல் மாலை 4 வரை

பதிவு செய்ய: தொலைபேசி எண்கள்: (022)33747543, 33747544

வளைதளம்
www.oneday@globalpagoda.org

மூலம்:



நம் சொந்த அனுபவத்தின் மூலம் விளைவதால், உண்மையிலேயே பெரும்பயன் தரவல்லது.

நாம் பாவனாமயா பஞ்ஞாவை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், சீலம் (ஓழுக்கநெறி) பயின்று, சரியான ஸமாதி யை (மனதை ஒருமுகப்படுத்துதல்) வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். சரியான ஸமாதி யில் நிலைகொண்ட மனதால் மட்டுமே உண்மையை உள்ளது உள்ளவாறு புரிந்து உணர்ந்துகொள்ள முடியும் (யதாடுத ஞானதஸ்ஸன)

“ஸமாஹிதோ யதாடுதங் பஜானாதி பஸ்ஸதி!”

சரியான மன ஒருமுகப்பாட்டை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள், உண்மை நிலையினை உள்ளதை உள்ளவாறு சரியாகப் புரிந்துகொள்கிறார்கள்.

உள்ளதை உள்ளவாறு பார்க்கும் திறனே விபஸ்ஸனா, அதாவது “அனைத்தையும் ஒரு நுட்பமான கண்ணோட்டத்தோடு பார்த்தல்”, எனப்படும். நகைகளின் ஒளிரும் வண்ணங்களையும் ஜோலிப்பையும் மட்டும் பார்க்கும் குழந்தையைப் போன்றே, நாம் பொதுவாக மேற்போக்கான வெளிப்படை உண்மைகளை மட்டுமே பார்க்க விழைகிறோம். உள்ளார்ந்த உண்மையைச் சரிவர உனர், நமக்கு அந்த நகைவியாபாரியின் ஊடுருவும் தேர்ந்த பார்வை வேண்டும்; அதாவது, நாம் அனைத்தையும் ஒரு நுட்பமான கண்ணோட்டம் கொண்டு பார்க்க வேண்டும். இந்த நுட்பமான கண்ணோட்டமே விபஸ்ஸனா; இதுவே விபஸ்ஸனா பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளும், இந்தக் தெளிந்த அறிவே பாவனாமயா பஞ்ஞா ஆகும்.

மேற்போக்கான நிகழ்ச்சியைப் புரிந்துகொள்வது எனிதானது; ஆனால், நுண்ணிய உள்ளார்ந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள உள்ளாய்வு தேவைப்படுகிறது. நமது கவனத்தை உள்ளேநாக்கி செலுத்தி, ஆராய்ந்து, கவனித்து, உள்ளிருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

உள்ளிருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள, புத்தரால் மஹாஸ்திப்டான ஸாத்தத்தில் விவரிக்கப்பட்ட நான்கு வகையான விழிப்புணர்வுகளை நாம் பயிற்சி செய்கிறோம். உடலின் உள்ளே நிகழ்வுகள் நடக்கும் விதத்தை முழுக் கவனத்துடன் உணர்ந்து, நாம் காயானுபஸ்ஸனா (உடலைக் கவனித்து உணர்தல்) பயிற்சி செய்கிறோம். உள்வரும், வெளிச்செல்லும் மூச்சைக் கவனித்தல், காயானுபஸ்ஸனாவின் ஒரு பகுதி ஆகும். மூச்சைக் கவனித்தல் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உணர்ச்சிகளை உணர்வதற்கு வழிவகுக்கிறது.

கருத்துடன் பயிற்சி செய்து வர, நாம் சிறிது சிறிதாக தடித்த அல்லது நுண்ணிய உணர்ச்சிகளை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உனர் ஆரம்பிக்கிறோம். உணர்ச்சிகள் இன்பமான தாகவோ, துன்பமானதாகவோ, இன்பம்துன்பம் இரண்டும் அற்றதாகவோ இருக்கலாம்.

இந்த உணர்ச்சிகளை பற்றின்றி கவனித்து, நாம் வேதனானுபஸ்ஸனா (உடலுக்குள்ளே உணர்ச்சிகளை கவனித்தல்) பயிற்சி செய்கிறோம். அவ்வப்பொழுது எழும் பலவகையான மனங்களைக் (சித்த) கவனித்து, நாம் சித்தானுபஸ்ஸனா பயிற்சி செய்கிறோம். மனதின் வெவ்வேறான உள்ளடக்கங்களைக் கவனித்து நாம் தம்மானுபஸ்ஸனா பயிற்சி செய்கிறோம்.

மற்ற மூன்றுடனும் வேதனானுபஸ்ஸனா நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதால் நாம் அதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். வேதனா மனதால் உணரப்படுகிறது, ஆனால் உடலில் அனுபவிக்கப்படுகிறது. மனதின் ஒவ்வொரு களங்கமும் உடலின் ஏதோவொரு உணர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. எனவே வேதனானுபஸ்ஸனா வை நாம் திடப்படுத்திக்கொள்ளும்பொழுது, மற்ற மூன்றையும் தானாகவே திடப்படுத்திக்கொள்கிறோம்.

இவ்வாறாக நாம், உணர்ச்சிகள் அடிப்படையிலான விபஸ்ஸனா பயிற்சியின் மூலம், மனம் உடல் (நாமரூப) இவற்றின் உண்மையான இயல்பை ஒவ்வொரு நொடியும் கவனிக்க இயலும். இந்த உடல், தொடர்ந்து தோன்றுவதும்மறைவதுமான இயல்பைக் கொண்ட அனுவினும் சிறிய நுண்துகளின் கூட்டம் மட்டுமே என்பதை நாம் சிறிது சிறிதாகப் புரிந்துகொள்வோம். இந்த சிற்றனுநுத்துகள்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு கூறுகளால் ஆனவை.

எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கும் உடலியக்க ஓட்டத்தையும், மன இயக்க ஓட்டத்தையும், துளைத்து ஊடுருவும் ஸமாதியின் துணைகொண்டே கண்டறிய முடியும். மனம் உடல் இவற்றைக் கவனிப்பதன் மூலம், அதன் அடிப்படைத் தன்மையான நிலையாமை (அனிச்ச), துன்பநிலை அல்லது திருப்தியின்மை (துக்க) ஆகியவற்றை அனுபவிப்போம்; காலப் போக்கில், அதன் உட்கரு எதுவும் இல்லாத தன்மை (அனத்தா) மேலும் மேலும் தெளிவாகும். உடற்போக்கு, மனப்போக்கு இரண்டுமே பொருளற்றது, சாரமற்றது என்பதை உணர்ந்தறிவோம். உடல்மனம் இவற்றின் போக்கில் “நான்” என்றோ “எனது” என்றோ சுட்டிக்காட்டக்கூடிய, நம் வசத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளக்கூடிய, நிரந்தரமான, நிலையான, மாறாத ஒன்று என்பது எதுவுமே கிடையாது.

இவ்வாறாக, நாமரூப இவற்றின் போக்கை, பற்றற்று, நடுவநிலையில் நின்று கவனிக்கக் கற்றுக்கொள்ள நாம் ஆரம்பிக்கிறோம். நுண்ணிய உணர்ச்சிகளின் ஆய்வு எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமது பற்றுக்கொள்ளாத நிலையும் திடப்படுகிறது. ஒட்டுதல் எதுவும் இருக்கும்வரை, நாம் எப்பொருள்மீது தியானம் செய்கிறோமோ அப்பொருளைாடு ஒன்றாமல் தனித்திருந்து, உள்ளதை உள்ளவாறு கவனிக்க முடியாது. விபஸ்ஸனா பயிற்சியின் மூலம் கிடைக்கப்பெற்ற



நுண்ணறிவினால் நமது பற்றுகள் மேலும் மேலும் நலிவடைந்து, நாம் தியானப்பொருளை மேலும் மேலும் தனித்திருந்து கவனிக்க முடிகிறது.

ஒருவர் விளக்கை ஏந்தி ஓர் இருளடைந்த வீட்டினுள்ளே சென்றால், அவர் நுழைந்தவுடனே அந்த இருள் விலகிவிடுகிறது; வீடெங்கிலும் ஒளி பரவி அந்த வீட்டிற்குள் இருக்கும் எல்லாப் பொருட்களும் தெளிவாகத் தெரிகின்றன. அதைப்போன்றே, ஞான ஒளி, அறியாமை இருளை ஒழித்துவிடுகிறது; நிரந்தரமான, புனிதமான உண்மைகள் ஒளி பெற்றுத் தெளிவாகத் தெரியவருகின்றன.

தொடர்ந்த பயிற்சியால், துக்கத்தின் உண்மையை ஒருபோதும் நிறைவு கொள்ளாத, திருப்தியற்ற இந்த மனம் எவ்வாறு ஏக்கம் என்னும் தாகத்தால் எப்பொழுதும் தவித்தவண்ணம் இருக்கிறது என்பதையும், இந்த தாகம் எவ்வாறு ஒரு ஆழம் காணமுடியாத குழி போல, நாம் நிரப்ப நிரப்ப நம் முயற்சி அத்தனையும் உறிஞ்சிக்கொள்கிறது என்பதையும் நாம் மிக ஆழ்ந்த நிலையில் அனுபவிக்கிறோம். நமது ஒட்டுதல்களினாலும், நாம் ஒரு தனித்த அகந்தை கொண்ட நபர் என்னும் நம்பிக்கையின் பேரில் கொண்ட பற்றினாலும் விளையும் துயரத்தை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த ‘நான்’ என்னும் அகந்தை எண்ணத்தின் மேலும், நமது ஏக்கங்களின் மேலும், நமது கருத்துகளின் மேலும் நாம் கொண்ட பற்று எவ்வாறு நம்மை எப்பொழுதும் அலைக்கழித்துத் துயரத்தில் ஆழ்த்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். துக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன் மூல காரணத்தையும் புரிந்துகொள்ளும்பொழுது, துக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஏக்கங்களையும் ஒழித்து, துக்கத்திலிருந்து நம்மை விடுவித்தலை நோக்கி இட்டுச்செல்லும் புனிதப் பாதையையும் புரிந்துகொள்கிறோம். இந்தப் பாதையில் முன்னேற முன்னேற, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று நிப்பான நிலையை அடைகிறோம்.

விபஸ்ஸனா பயிற்சியின் மூலம் நமது பஞ்சா திடப்பட திடப்பட, இந்த ஞானம் அனைத்து மனப்பிரமைகளையும், மாயத்தோற்றங்களையும், தவறான மனப்பதிவுகளையும், அறியாமையையும் அடியோடு அழித்தொழிக்கிறது. தவறான மனப்பதிவுகள் மனதில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாமல் போவதால், உண்மைநிலை தெளிவாகப் புலனாகிறது. பஞ்சா திடப்படும்பொழுது, ஸ்லம் தூயமையடைகிறது; மனம் அனைத்து மனமாசகளிலிருந்தும் தூயமை பெறுகிறது. இந்த பயன்கள் நிறைந்த பாதையில் மேலும் முன்னேறி, நாம் அரியர்களின் (புனிதர்களின்) தூய நிலையை அடைகிறோம். நாம் நிப்பான சுகத்தை அனுபவிக்கிறோம்.

விபஸ்ஸனா மூலம் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சி, வேறு எந்தவகையான மகிழ்ச்சியைக்காட்டிலும் மேலானது

ஆகும். தூலமான புலனின்பங்களோ, புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய இன்பங்களோ நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. எவ்வகை இன்பம் ஆனாலும், அது முடிந்துபோகும்பொழுது துயரத்தையே விளைவிக்கிறது. அதோடு, ஒவ்வொரு நிலைமையும் நிரந்தரமற்றதே ஆகலால், அத்தகைய இன்பங்களும் மாற்றம் அடைவது, முடிவுக்கு வருவது உறுதி. இன்பகரமான ஓர் அனுபவம் முடிவுக்கு வரும்பொழுது, மனம் அதனைத் தக்கவெத்துக்கொள்ளப் போராடுகிறது. இந்த ஏக்கம் துயரத்தையே கொண்டுவருகிறது. நிலைப்பட்டு நிற்கும் ஒன்றினால்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்.

நாம் கொஞ்சமும் பற்று இன்றிக் கவனிக்கப் பழக்கப்படும் பொழுது, நம்மால் கவனிக்கப்படும் பொருட்கள் மாறிக் கொண்டேயிருப்பினும் நமது கவனிக்கும் புலன் நிலைப்பட்டு இருக்க இயலும். புலனின்போ உலகியலுக்கு அப்பாற்பட்ட இன்போ எதை அனுபவித்தாலும் நாம் பெரும் உவகை கொள்ளவும் மாட்டோம்; அவை கடந்து சென்றபின் அழவும் மாட்டோம். இரு நிலைகளிலும், ஓர் ஆட்டத்தைக் கவனிக்கும் பார்வையாளரைப்போல், நாம் ஒன்றாமல் தனித்திருந்து கவனிக்கிறோம். மனதின் ஆழ்ந்த மட்டத்தில், மிக நுண்ணிய உணர்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருப்பதை கண்டறியும்பொழுது, நிலையாமை என்னும் ஆழ்ந்த உண்மையினைப் பற்றிய சரியான புரிதல் எழுகின்றது. மாறும் ஒவ்வொரு நிலையையும் அதே தனித்த, நடுநிலையான நோக்குடன் கவனிக்கிறோம். வெளித்தோன்றுவதை, நம் கண்முன் இருப்பதை, மனதில் எந்தக் களங்கழும் இல்லாமல் பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி ஆகும். இந்த நிலை திட்ட தாமிம் ஸாக விஹார (உண்மையை அறிந்த இன்ப நிலை) என்று கூறப்பட்டுள்ளது.

வாருங்கள், நாம் விபஸ்ஸனா பயிற்சியின் மூலம் நம் பாவனாமயா பஞ்சாவை வளர்த்துக்கொள்வோம். இத்தகைய அமைதியின்மையையும், நிறைவின்மையையும் தரும் ஆசைகளோடு தொடர்ந்து போராடும் இந்த நிலையிலிருந்து வெளிவந்து, ஆசைத் தனைகளிலிருந்து விடுபடுவோம். ஞானத்தில் நிலைப்பட்டு நின்று, விடுதலை பெற்று, உண்மையான மனநிறைவை, உண்மையான மகிழ்ச்சியை அடைவோம்.



விபஸ்ஸனா முகாம்கள் கால அட்டவணை

தம்ம மதுரா

விபஸ்ஸனா தீயான மையம், செட்டியாபட்டி சிராமம், திண்டுக்கல், காந்திகிராம் பல்கலைக்கழகம் அருகில்

2014 இநாள் முகாம்கள்: மார்ச்: 5-16. ஏப்ரல்: 2-13. மே: 7-18. ஜூன்: 4-15. ஜூலை: 2-13. ஆகஸ்டு: 6-17. செப்டம்பர்: 8-14. அக்டோபர்: 1-12. நவம்பர்: 5-16. டிசம்பர்: 8-14.

8-நாள் முகாம்கள்: மார்ச்: 1-4. ஏப்ரல்: 14-17. மே: 8-6. ஜூன்: 15-18. ஜூலை: 14-17. ஆகஸ்டு: 2-5. அக்டோபர்: 12-15. சிறுவர் முகாம்கள்: 16/8, 18/4, 18/5, 18/7, 17/8, 14/9, 16/11.

பதிவு செய்ய: 1. திருமதி. ரேணுகா மேத்தா - 9443728116 / 9442608490, 2. திரு. மகேஷ் பஞ்சல் - 9843451153

இணையதளம் மூலம் பதிவு செய்ய:

<<http://courses.dhamma.org/en/schedules/schmadhura>, மின் அஞ்சல்: dhammadhura@gmail.com

தம்ம சேது

விபஸ்ஸனா தீயான மையம், 588, பழந்தண்டலம் சாலை, திருநீர்மலை வழி, திருமுடிவாக்கம், சென்னை

2014 கால அட்டவணை

10-நாள் முகாம்கள்: ஏப்ரல்: 9-20, 28-4. மே: 14-25. ஜூன்: 4-15. ஜூலை: 2-13, 16-27. ஆகஸ்டு: 30(ஜூலை)-10, 13-24. செப்டம்பர்: 8-14. அக்டோபர்: 22-2(நவம்பர்). நவம்பர்: 12-23, 26-7(டிசம்பர்). டிசம்பர்: 10-21, 24-4(ஜனவரி); ஸதிப்டான முகாம்கள்: ஜூன்: 21-29. செப்டம்பர்: 18-26

20-நாள் முகாம்: 18 செப்டம்பர் முதல் 9 அக்டோபர் வரை, **30-நாள் முகாம்:** 18 செப்டம்பர் முதல் 19 அக்டோபர் வரை. **8-நாள் முகாம்கள்:** மே: 8-11, 29-1. ஜூன்: 18-21. ஆகஸ்டு: 28-31. நவம்பர்: 6-9.

1-நாள் முகாம்கள்: 4/5, 14/5(புத்த பௌர்ணமி), 1/6, 6/6, 12/6(குரு பௌர்ணமி), 8/8, 7/9, 5/10, 2/11, 7/12. **சிறுவர் முகாம்கள்:** ஏப்ரல் 20. மே 11, 25. டிசம்பர் 28.

தகவல் தொடர்பு எவ்வள்ளுவும்

தம்ம சேது:9444290953, 9444280952, 044-64504142, 044-65499965.

மின்-அஞ்சல்: setu.dhamma@gmail.com

வளைதளம் மூலம் பதிவு:

<http://courses.dhamma.org/en/schedules/schsetu>

சிறுவர் முகாம்கள்: +91-8148135795

கைபேசி எஸ்.எம்.எஸ்(SMS)மூலம் செய்தி மடல் பதிவு செய்ய: 9841591734

தம்ம மதுரா: 9443728116, 9843451153

Published by V. Santhanagopalan on behalf of Vipassana Meditation Centre, from Flat No. T2, Akshaya Flats, 55-Irusappa Street, Triplicane, Chennai 600005 and printed by R. N. Yogi at Leeyo Graphiks, New No. 6, Gaffur Street, Royapettah, Chennai 600014. Editor: V. Santhanagopalan

REGISTERED NEWSPAPER; Published on: 04/04/2014, Posted on: 12/4/2014

POSTED AT EGMORE ,

RMS/1 (PATRIKA CHANNEL)

இரு நாள் தீயான முகாம்கள்

1. **இடம்:** பாலானந்தா வித்யாலயா, 64 பர்சிட் சாலை, திநகர். நேரம்: ஞாயிறு காலை 9:00 முதல் 3:00 மணி வரை (தொலைபேசி: 9445391295)

2. **இடம்:** அகர்வால் வித்யாலயா, 54, ஈ.வி.கே ஸம்பத் சாலை, வேபேரி, தினத்தந்தி அலுவலகம் அருகில், சென்னை. நேரம்: ஞாயிறு காலை 9:00 முதல் 3:00 மணி வரை (தொலைபேசி: 9841591734)

2. **கோவை:** மாதத்தின் கடைசி ஞாயிறு. (தொலைபேசி: திரு. பரத ஷா: 9842347244

சுட்டுத்தீயானம்

1. **கோவை:** ஞாயிறுதோறும் காலை 8 முதல் 9 வரை (தொலைபேசி: திரு மகேஷ்: 9843451153)

மற்ற இடங்களில் 10-நாள் முகாம்கள்

1. **இடம்:** நேரு வித்யாலயா, மலுமச்சம்பட்டி, கோவை; தேதி: மே 21 முதல் ஜூன் 1 வரை, 2014; பதிவு செய்துகொள்ள: 1. திரு. பரத் ஷா: 9842347244; 2. திரு. மகேஷ்: 9843451153

அனுப்புனர்: Vipassana Meditation Centre, T2 Akshaya Flats, 55-Irusappa st, IceHouse, Chennai 5